

Date: February 2, 2024

The National Stock Exchange of India Limited, Exchange Plaza, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai 400 051 Symbol: FIVESTAR **BSE Limited** Listing department, First floor, PJ Towers, Dalal Street, Fort Mumbai 400 001 Scrip code: 543663

Dear Sir/Madam,

Sub: Newspaper Publication –Unaudited financial Results for the quarter & nine months ended December 31, 2023, of Five-Star Business Finance Limited

In terms of the provisions of Regulation 47 and 52 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, please find enclosed the newspaper clippings of the unaudited financial results of the Company for the quarter & nine months ended December 31, 2023, published in English newspaper -Business Standard and Regional (Tamil) newspaper - Makkal Kural on February 2, 2024.

This information is also available on the Company's at https://fivestargroup.in/

Please take the same on record

Thanking You,

For Five-Star Business Finance Limited

Shalini Baskaran Company Secretary & Compliance Officer

Five-Star Business Finance Limited

Registered Office : New No. 27, Old No. 4, Taylor's Road, Kilpauk, Chennai - 600 010. Phone : 044 - 4610 6200, e-mail : info@fivestargroup.in, Website : www.fivestargroup.in CIN : L65991TN1984PLC010844

ஐ.சி.எப். புதிய பொதுமேலாளராக சுப்பாராவ் பொறுப்பேற்றார்

சென்னை. பிப்.2– பெரம்பூரில் உள்ள சென்னை ஒருங்கிணை<u>ந்</u>த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் (ஐ.சி.எப்.) பொதுமேலாளராக இருந்த பி.ஜி. மால்யா பணி ஓய்வு பெற்றார். புதிய இதையடுத்து பொது மேலாளராக யு.சுப்பா ராவ் (வயது 56) பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர், 1987ம் ஆண்டு இந்திய ரெயில்வே எந்திரப் பொறியியல்

പ്രാവം തില്ലാര് പ്രത്യാസം പ്രത്യാസം പ്രത്യാസം പ്രത്യാസം പ്രത്യാസം പ്രത്യാസം പ്രത്യാസം പ്രത്യാസം പ്രത്യാസം പ്രത வட்டார சாஸ்த்ரா மையம், சென்னை , எண். 769, 2வது தளம் ஸ்பென்ஸர் பிளாசா, சென்னை - 600 002. Tele : 044 - 2850 2043, 94444 44470 பிழைத்திருத்தம் தொடர்பு கொள்ளவும் அதிகாரபூர்வ அதிகாரி

பிரிவில் சேவைப் சேர்ந்தார். பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மேலாண்மையில் முது நிலைப்பட்டம் ஆண்டுகள் பெற்றுள்ளார். 37 அனுபவசாலி. ராவ் தென்–மேற்கு சுப்பா ரெயில்வேயின் பொது கூடுதல்

மேலாளராகவும் பொறுப்பு தென்மேற்கு வகித்துள்ளார். முதன்மை ரெயில்வேயின் எந்திர தென் பொறியாளராகவும்,

ரெயில்வேயின் மத்திய துட்டப் தலைமை தெற்கு பாறியாளராகவும், ரெயில்வேயின் சேலம் கோட்ட மேலாளராகவும், தென்மேற்கு ரெயில்வே மைசூருவில் உள்ள ரெயில்பெட்டி பராமரிப்புத் தொழிற்சாலையின் தலைமை தொழிற்கூட மேலாளராகவும், பெங்களூருவில் உள்ள ரெயில் சக்காக் தொழிற்சாலையின்



தலைமை தொழிற்கூட மேலாளராக வும் அவர் பதவி வகித்துள்ளார்.

பாரிஸ் மற்றும் முதுநிலை ஜோஹன்னஸ்பர்க்கில் மேலாளர்களுக்கான பயிற்சியில் பங்கு கொண்டதுடன், அமெரிக்காவில் டிடிசிஐ நிறுவனத்தில் மின்தொடர் வண்டிச்சக்கர வடிவமைப்புக்கான சான்றிதழும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு போக்குவரத்து தொலைதூர பஸ் பயணிகள் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு

அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை, பிப்.2– போக்குவரத்து அரசு தொலைதூர பஸ்களில் செய்யும் பயணம் பேருக்கு з தலா ஆயிரம் பரிசு (Ђ.10 வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு

போக்குவரத்து கழகங்களின் தொலை தூர பஸ்களில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் வலைதளமான https://www. tnstc.in மற்றும் செயலி மூலம் சீட்டு பயணச் முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகிறது.

வார விடுமுறை நாட்கள் பண்டிகை மற்றும் நாட்களை தவிர்த்து, மற்ற

நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் அதுபோன்ற நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யம் பயணிகளில் 3 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில்

தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த 3 பயணிகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளது. செயல்படுத்தப்பட்டு அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்திற்கான 3 பயணிகளை வெற்றியாளர்களாக கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தேர்வு செய்தார்.

அதன்படி தேர்வு செய்யப்பட்ட இசக்கி முருகன், சீதா, இம்தியாஸ் அரிப் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் விரைவில் வழங்கப்படும்.

பொது அறிவிப்பு எனது கட்சிக்காரரின் நிறுவனமான SAMS (SOUTHERN ACADEMY OF MARITIME STUDIES) எண்.82, பணப்பாக்கம் கிராமம், பெரியபாளையம் சாலை, ஊத்துக்கோட்டை தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம், தமிழ் நாடு 601 102, திரு.P.வெங்கடேஷ் த/பெ. பார்த்தசாரதி மற்றும் R.கனக விஜ த/பெ.ராதாகிருஷ்ணன் என்பவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக SAMS கல்லூரியின் தலைமை அலுவலகம் எண்.128, 3 வது மாடி, அருளப்ப டவர்ஸ், சாந்கோம் சாலை, மயிலாப்பர், சென்னை-600 014 என்ற விலாசத்தில் நிறுவனத்தில் முறையே Marketing Executive மற்றும் Admir Officer பதவியில் பணிபுரிந்து வந்தார்கள். பணிபுரிந்து வந்த காலத்தில் மேற்படி இருவரும் எனது கட்சிக்காரர் நிறுவனத்திடம் நம்பிக்கை மோசடி கையாடல் செய்துள்ளார்கள். இது பற்றி எனது கட்சிக்காரர் கடந்த 11.01.2023 தேதியில் இருவரிடமும் விளக்கம் கேட்டதன் பேரில் மேற்பட இருவரும் இன்று வரை எனது கட்சிக்காரரிடம் பதில் அளிக்காததாலும், அளித்த பதில் எனது கட்சிக்காரர் திருப்தி அடையாததாலும், கட்சிக்காரர் மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு நபர்களையும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது கட்சிக்காரர் நிறுவனத்தின் சம்பந்தமாக மேற்படி இருவருடனும் யாரும் எந்தவித தொடர்பும் கெ

வேண்டாம் எனவும் இந்த பொது அறிவிப்பின் மூலம் எனது கட்சிக்காரர்

தெரிவித்துக் கொள்கிறார். S.SARAVANA KUMAR, M.A., M.L. A.SARANYA, B.Com, L.L.B., V.INBARASI, B.C.A., L.L.B. No.217-A, New Additional Law Chamber High Court Building, Chennai-600 104. Ph. No.98848 49123



இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட் பதிவு அலுவலகம்: தன் பில்டிங், எண். 827, அண்ணா சாலை, சென்னை 600 002.

Email : secr@iccaps.com , Website : www.iccaps.com

Corporate Identity No.(CIN): L65191TN1985PLC012362

சம்பர், 2023ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தனியான மற்றும் ஒருங்கிணைந்த தணிக்கையாகாத நிதிநிலை முடிவுகள் அறிக்

			0				(ரூ. லட்சத்தில்
ഖ			தனியானது			ஒருங்கிணைந்தது	
எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு	முடிந்த 9 மாதங்கள்	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த 9 மாதங்கள்	முடிந்த காலாண்டு
		31/12/2023	31/12/2023	31/12/2022	31/12/2023	31/12/2023	31/12/2022
		(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை
		யாகாதது)	யாகாதது)	யாகாதது)	யாகாதது)	யாகாதது)	யாகாதது)
1	செயல்பாடுகள் மூலம் மொத்த						
	வருமானம்	142.89	475.16	94.96	174.69	563.94	119.44
2.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)						
	(வரி, விலக்கு மற்றும்/அல்லது						
	அசாதராண அயிட்டங்களுக்கு முன்)	24.43	165.20	11.74	29.73	181.87	10.73
	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/						
	(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது						
	அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	24.43	165.20	11.74	29.73	181.87	10.73
.	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/						
	(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது						
	அ ^த ாதராண அயிட்டங்களுக்கு பின்)	18.96	124.33	12.01	22.94	137.18	11.24
5.	காலத்திற்கான விரிவான மொத்த வருமானம்						
	(காலத்திற்கான லாபம்/(நஷ்டம்)						
	(வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான						
	வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	18.96	124.33	12.01	22.94	137.18	11.24
3.	சமபங்கு மூலதனம்	2170.62	2170.62	2170.62	2170.62	2170.62	2170.62
7.	ரி சர்வுகள்						
	(மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக) கடந்த	0.00	0.00	0.00	0.00	0.00	0.0
	ஆண்டு தணிக்கையான நிதிநிலை அறிக்கைபடி						
3.	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம்						
	(ஒன்றின் மதிப்பு ரூ. 10/–)						
	(தொடரும் மற்றும் நிறுத்தப்படும்						
	செயல்பாடுகள்)						
	ஏ. அடிப்படை	0.09	0.57	0.05	0.11	0.63	0.0
I	பி. டைலூட்டட்	0.09	0.57	0.05	0.11	0.63	0.05

குறிப்பு முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. 31 டிசம்பர் 2023ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்சின் இணையதளத்தில் உள்ளது (www.bseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளத்தில் (www.iccaps.com) உள்ளது.

Q۱	_ŵ:	சென்னை
C.a	æl:	01-02-2024

இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட்டுக்காச V. மாணிக்கம் சோமன்



Five-Star Business Finance Limited

CIN: L65991TN1984PLC010844

Registered office: New No. 27, Old No. 4, Taylor's Road, Kilpauk, Chennai - 600 010 Business Finance Limited

Unaudited Financial Results for the guarter and nine months ended December 31, 2023

	Amount in Lakh								
		Quar	Year Ended						
SI.	Particulars	December 31, 2023	December 31, 2022	December 31, 2023	December 31, 2022	March 31, 2023			
No.		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited			
1	Total Income from Operations	56,737.06	38,654.26	1,56,655.78	1,08,506.28	1,52,084.85			
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	28,990.50	20,151.91	80,274.89	58,049.56	80,473.49			
3	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary Items)	28,990.50	20,151.91	80,274.89	58,049.56	80,473.49			
4	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary Items)	21,675.71	15,100.22	59,985.52	43,461.26	60,349.61			
5	Total Comprehensive Income for the period [comprising profit /loss for the period (after tax) and other comprehensive income/ (loss) (after tax)]	21,615.09	15,072.27	59,818.73	43,166.40	60,128.60			
6	Paid-up equity share capital	2,922.25	2,913.66	2,922.25	2,913.66	2,913.66			
7	Reserves (excluding Revaluation Reserve)	4,92,699.19	4,13,608.02	4,92,699.19	4,13,608.02	4,31,039.81			
8	Net worth	4,95,621.44	4,16,521.68	4,95,621.44	4,16,521.68	4,33,953.47			
9	Outstanding Redeemable Preference Shares	Nil	Nil	Nil	Nil	Nil			
10	Debt Equity Ratio	1.17	0.76	1.17	0.76	0.98			
11	Earnings per Share of Rs.1 each - Basic - Diluted	Not annualised 7.42 7.37	Not annualised 5.18 5.15	Not annualised 20.57 20.38	Not annualised 14.92 14.76	Annualised 20.71 20.49			
12	Net Profit Margin (%) (Profit after tax for the period / Total Income)	38.03%	38.85%	38.06%	39.89%	39.47%			
13	Total Debt to Total Assets (Debt Securities and Borrowings (other than debt securities)/ Total Assets)	0.53	0.43	0.53	0.43	0.49			

	 _
(w) W.S. கேண்டஸ்டிரீஸ்	
😼 (குந்தீயா) லிமிடைட	
CIN: L29142TN1961PLC004568	
பதீவு அலுவலகம்: 108, மவுண்ட பூந்தமல்லி	
றோடு. போளூர், வசன்னை - 600 116.	
அறிவிப்பு கம் வெளியின் இயற்தாற்கள்	
கம்பெனியின் இயக்கு நர்கள் குழுக்கூட்டம், கம்பெனியின் மற்ற	
அலுவல்களுடன், 31.12.2023 உடன்	
முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது	
மாதங்களுக்கான தணிக்கை	୍ଲ.
செய்யப்படாத நீதி நிலை முடிவுகளை பரிசீலனைக்குப் பின் பதிவுக்கு எடுத்துக்	எ ண்
கொள்வதற்காக, 09.02.2024	
வெள்ளிக்கீழமை அன்று நடைபெறும்	
என்று அறிவிக்கப்படுகிறது.	
W.S. கண்டஸ்டிரீஸ் (குந்தீயா)	
சைன்னை லிமிடைட்-க்காக	1
02.02.2024 கம்வெளி செயலாளர்	2
PUBLIC NOTICE	
FOR DISPOSAL OF	3
MEDICAL RECORDS	4
MEHTA MULTI	1
SPECIALITY HOSPITALS	5
	ľ
INDIA PVT LTD	
No.2, Mc. Nichols Road, Chetpet,	6
Chennai - 600 031 We propose to dispose past	7
inpatient medical records	
(except neonatal)	8
upto 31.01.2014. Contact	
MRD for copy, within	
30 days of this notice.	ட குறிப்
	மேற்
பெயர் மாற்றம்	33 ต ์
	தணி
THEJASHRI KARTHICK ,	(WWV)
பிறந்த தேதி : 09/06/2006, பழைய	
எண். 162, புதிய எண். 16, பெசன்ட்	இடம்
சாலை, திருவல்லிக்கேணி,	தேதி
சென்னை 600005, என்ற	
முகவரியில் வசிக்கும் எனது மகள்	
തൺ THEJASRI KARTHICK	-
என்று அழைக்கப்படுகிறார்.	
Karthick	
(தந்தை பெயர்)	
(المعادة والمعرف)	R.
0	नलं
பெயர் மாற்றம்	

RAJAKU தந்தை ெ

MEHTA MULTI		மற்றும்/அல்லது அள
SPECIALITY HOSPITALS INDIA PVT LTD		காலத்திற்கான மொத்; லாபம்/(நஷ்டம்) (வர் வருவாய் (வரிக்கு பில
No.2, Mc. Nichols Road, Chetpet,	6	ஒரு பங்கு சம்பாத்திய
Chennai - 600 031 We propose to dispose past inpatient medical records		முந்தைய ஆண்டின் த நிலைக்குறிப்பில் காப்
(except neonatal)	8	ஒரு பங்கு சம்பாத்திய
upto 31.01.2014. Contact		. அடிப்படை
MRD for copy, within 30 days of this notice.		2. பலமிழந்தது
பெயர் மாற்றம்	33 - ன்	றிப்பிட்டுள்ளவை கீழ் ஸ்டாக் எக்!
THEJASHRI KARTHICK	தணிக்	கை செய்யப்படா nilia.in)ல் கிடைக்குப்
பிறந்த தேதி : 09/06/2006, பழைய	(www.i	ாடி. ஈரல் கடைக்குட
எண். 162, புதிய எண். 16, பெசன்ட்	ெம்	சென்னை 600 098
சாலை, திருவல்லிக்கேணி,		ເປັນເຫັນເຫັນເຄີຍ 000 000 ເປີເເຫລາຄື 1, 2024
சென்னை 600005, என்ற		
முகவரியில் வசிக்கும் எனது மகள்	11	ரத் டெ
ളൺ THEJASRI KARTHICK		புதிய எண்.84,
என்று அழைக்கப்படுகிறார்.		31 եգ.8
Karthick		தல
(தந்தை பெயர்)		
	्रध. नलंग.	
பெயர் மாற்றம்		
RAJAKUMAR MANDHIRAM ,	L_	
தந்தை பெயர் : Mandhiram, பிறந்த	1	செயல்பாடுகள் மூலம் (a) செயல்பாடுகள்
தேதி: 02/06/1978, பிளாட் எண். 11,		(b) இதர வருமானப்

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் & ஏரோஸ்பேஸ் லிமிடெட் பதிவு அலுவலகம்: 25ஏ/1/6, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098. Ph: 044-26258382 | Fax : 044-26257583 | CIN : L74999TN2018PLC122159 | GST No : 33AALCM77701ZO 31.12.2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் சுருக்கம் முடிந்த கடந்த இன்றைய ്ട്രേളി 3 மாதங்கள் முந்தைய 3 மாதங்கள் ஆண்டு முடிந்த இதே வளயிலா நடப்பு காலம் 3 மாதங் 31.12.2023 30.09.2023 31.12.2023 31.12.2022 (கணிக்கை (கணிக்சை (தனிக்கை (கனிக்கை யாகாதது) ாகாதது) யாகாதது) யாகாதது) செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய் 349.71 741.96 754.86 1836.41 காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும், 18.64 74.64 190.04 252.62 அல்லது அசுதாரண அயிட்டங்களுக்கு முன்)

3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அளதாரண அமிட்டங்களுக்கு பின்)	18.64	74.64	190.04	252.62	468.50	298.09
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அளதாரண அமிட்டங்களுக்கு பின்)	13.42	53.74	136.83	181.89	337.32	197.87
5	காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (காலத்திற்கான லாபம்)(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருவாய் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	13.42	53.74	136.83	181.89	337.32	187.16
6	ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/~)	315.00	315.00	315.00	315.00	315.00	315.00
7	முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப் பட்ட இருப்பு நிலைக்குறிப்பில் காட்டப் பட்டுள்ளபடி இருப்பு						2,309.29
8	ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/+)						
	1. அடிப்படை	0.43	1.71	4.34	5.77	10.71	6.28
	2. பலமிழந்தது	0.43	1.71	4.34	5.77	10.71	6.28

ரிள்ளவை செபி (பட்டியல் கடமைகள் மற்றும் பிற வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015, ஒழுங்குமுறை லடாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை செய்யப்படாத முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாகும். ிசய்யப்படாத முழு வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் (www.msei.in) மற்றும் கம்பெனி இணையதளப் கிடைக்கும்

எம்ஐஎல்	இண்ட	ஸ்ட்ரீஸ்	&	ஏரோஸ்பேஸ்	லிமிடெ	ட்டிற்	ana

ராஜீவ் ஸ்ரீதர் நிர்வாக இயக்குனர் DIN: 00181532

(ரூ. லட்சத்தில் முடிந்த கடந்த

ஆண்டு

31.03.2023

(தணிக்கை

யானது)

2253.15

298.09

இன்றைய

தேதி

ளாமிலா

கடந்த

31.12.2022

(கணிக்கை

யாகாதது)

2012.46

468.50

டெக்ஸ்டைல்ஸ் & ப்ரூபிங் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்

ய எண்.64, பழைய எண்.43, சட்டண்ண நாயக்கள் தெரு, சூளை, சென்னை 600 112 | CIN: L17111TN1990PLC020072

(தந்தை பெயர்)	ഖ. எண்.			ழடிந்த காலாண்டு	9	இன்றைய தே	காலத்திற்கான தி வரையிலான வெரங்கள்	முடிந்த ஆண்டு
பெயர் மாற்றம்	नका.	விலரங்கள்	31.12.2023	30.09.2023	31.12.2022	31.12.2023	31.12.2022	31.03.2023
			ട്ടങ്ങിർണക	ട്ടങ്ങിർക്ക	தணிக்கை	தனிக்கை	தணிக்கை	ട്ടങ്ങിക്കെ
AKUMAR MANDHIRAM .	-		செய்யாதது	செய்யாதது	செய்யாதது	செய்யாதது	செய்யாதது	செய்தது
த பெயர் : Mandhiram, பிறந்த	<u> </u>	செயல்பாடுகள் மூலம் வருமானம் (a) செயல்பாடுகள் மூலம் வருமானம்	300.78	327.36	331.90	910.73	1,099.57	1,374.56
: 02/06/1978, பிளாட் எண். 11,		(a) வாம்க்பொடுக்கா மூலம் வருமானம் (b) இதர வருமானம்	1.10	0.62	0.87	3.03	5.32	7.80
எண். 12, மாருதிராம் நகர்		செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (a + b)	301.88	327.98	332.77	913.76	1,104.89	1,382.36
வாக்கம், லட்சுமி தெரு,	2	செலவினங்கள்					,	
பாக்கம், சென்னை 600077, என்ற		(a) பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் செலவு	148.22	150.71	204.04	463.65	724.32	875.18
பரியில் வசிக்கும் நான் இனி		(b) வர்த்தகம் செய்யப்பட்ட						
KUMAR MANDHIRAM என்று	<u> </u>	பொருட்களின் கொள்முதல் (0) இருப்பில் மாற்றம்	19.22	44.00	(28.15)	56.28	(48.21)	(55.35
ழக்கப்படுகிறேன்.		(ர) ஹமுபல் மாற்றம் (ர) ஊழியர் தலச் செலவுகள்	40.54	37.60	40.33	110.48	103.12	135.1
		(8) நிதி கட்டணம்	21.27	20.77	21.92	63.15	64.73	73.2
AJAKUMAR MANDHIRAM		(f) தேய்மானம் மற்றும் கடன்தொகை	16.22	16.23	15.94	48.50	47.58	63.4
		(g) நிறுவுதல் & பிற செலவுகள்	52.31	54.62	73.06	158.99	195.92	265.2
பெயர் மாற்றம்		மொத்த செலவினங்கள்	297.78	323.93	327.14	901.05	1,087.46	1,356.8
	3	இதர வருமானம், நிதி கட்டணங்கள் & விலக்கு பெற்ற இனங்களுக்கு முன் செயல்பாடுகளில் இருந்து						
IKASHAN ANJUM ANWER		லாபம்/(நஷ்டம்)(–) (1-2)	4.10	4.05	5.63	12.71	17.43	25.5
HA , கணவர் பெயர் : Mohammed	4	விலக்கு பெற்ற இனங்கள்	-		-	-		
/anullah, பிறந்த தேதி : 10/01/1973,	5	அசாதாரண இனங்கள் & வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்) (–)	4.10	4.05	5.63	12.71	17.43	25.5
ப எண்.7, பழைய எண். 4, மொட்டை	6	அசாதாரண இனங்கள்			-			
ன், 10வது லேன், பழைய	7	வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்) (–)	4.10	4.05	5.63	12.71	17.43	25.5
ணாரப்பேட்டை, சென்னை 600021,	8	வரி செலவுகள்						
) முகவரியில் வசிக்கும் நான் இனி	<u> </u>	(8) நடப்பு வரி						(6.71
KASHAN ANJUM என்று	9	(b) ஒத்திவைக்கப்பட்ட வரி தொடர் செயல்பாடுகளிலிருந்து						(0.7
ழக்கப்படுகிறேன்.	9	தொடா செயல்பாடுகள்லருந்து நடப்பு காலத்திற்கான லாபம்/(-நஷ்டம்)	4.10	4.05	5.63	12.71	17.43	18.8
	10	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து						
KAHKASHAN ANJUM ANWER PASHA	11	லாபம்/(-நஷ்டம்)						
14014	12	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வரி செலவுகள் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து லாபம்						
UBLIC NOTICE		அல்லது நஷ்டம் (வரிக்கு பின்)			-			
	13	நடப்பு காலத்திற்கான லாபம்/(-நஷ்டம்) (9+12)	4.10	4.05	5.63	12.71	17.43	18.8
Notice hereby given, on behalf of my , Mr. P.Arun Kumar, S/o. Prasad, that	14	இதர விரிவான வருமானம் பி. பி. பாலர் பார்வர் வர்பில்						
Deed dated 04.12.2014 in Document		A.(I) லாபம் மற்றும் நஷ்டத்தில் மறுவகைப்படுத்தப்படாத இனங்கள்			-			
16844 of 2014 on the file of Sub- trar, Ambattur pertaining to the		 (ii) லாபம் மற்றும் நஷ்டத்தில் மறுவகைப்படுத்தப்படாத 						
wable property in piece and parcel of		இனங்கள் தொடர்பான வருமான வரி		•				
at Western portion of the vacant house earing Plot No.5, "Yes Pee Avenue",		B.(I) லாபம் மற்றும் நஷ்டத்தில் மறுவகைப்படுத்தப்பட்ட இனங்கள்						
ed at Kathirvedu, Madhavaram,		(ii) லாபம் மற்றும் நஷ்டத்தில் மறுவகைப்படுத்தப்பட்ட						
nai 600 066, comprised in Old 61/4A1B, (as per patta No.3892) S.No.		இனங்கள் தொடர்பான வருமான வரி						
1B2 of Kathirvedu Village,	15	நடப்பு காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (13+14) லாபம் (+)/தஷ்டத்தை(-) உள்ளடக்கியது						
avaram Taluk, Thiruvallur District,		மற்றும் நடப்பு காலத்திற்கான						
uring an extent of 3101 sq.fl. situated n the limits of Chennai Corporation,		இதர விரிவான வருமானம்	4.10	4.05	5.63	12.71	17.43	18.8
tration District of North Chennai and	16	செலுத்தப்பட்ட சம்பங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)	585.71	585.71	585.71	585.71	585.71	585.7
Registration District of Ambattur	17	இதர சமம்						(414.2)
in Kumar. The Original Document was	18	ஒரு பங்கு சம்பாத்தியம் (தொடர் செயல்பாடுகளுக்கு)						
possession of my client and the same een misplaced from my Client and lost.		- அடிப்படை & பலமிழந்தது	0.07	0.07	0.10	0.22	0.30	0.3
Any person(s) coming into possession	19	ஒரு பங்கு சம்பாத்தியம்						
e aforesaid document and one or any n(s) who is /are having knowledge of		(திறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு)						
hereabouts of the document, are hereby	20	் அடிப்படை & பலமிழந்தது ஒரு பங்கு சம்பாத்தியம்						
sted to intimate the undersigned forth-		ஒரு பங்கு சம்பத்தம்ம (தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு)						
about the same at the below address. Public are warned not to deal with the		- அடிப்படை & பலமிழந்தது	0.07	0.07	0.10	0.22	0.30	0.3
nent and any person receiving or deal-	குறிப்பு							
ith the said document would do so at own risk and responsibility (including inal liability) and my client shall not be in any manner whatsoever for any loss red by such person(s) on account of any unauthorized dealing. In the event no nation is received within 7 days from hereby, my client will proceed to take action including applying to concerned rities for issue of duly certified copies / led true copy / duplicate copy of the	எக் தண் 2. 31 டி 3. மேற் 2024 முடி 4. கம் தெ தி 5. கம்	குறிப்பிடப்பட்டமைன் 2015ம் வரு-த்திய SER (பொறுப்புணை பட்ப எஞ்ச்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கலைன்றுகேளை தனிக்கை செய் க்கல் சேய்யப்பட்ட திதிற்கை முடிவுகளின் முழு படிவத்தையும் ல்லட் சுல்பி, 2023ல் முடித்த கலைன்டிற்கன நிதிற்கை முடிவுகள் குறித்து ச கண்ட 31 புகல்பி, 2023ல் முடித்த கல்லைன்றுக்கை செய் அன்ற நடந்த தியக்குள்ளன் குழு கூட்டத்தில் ரப்புகல் தனிக்கல்பட் வுணை கல்பெனிலின் கட்ட தணிக்கையாள்கள் குறிய மறுபிசிலனை பனிகள் சட்டம் 2013 கிதனைக்கில் தனு கல் 2026ன் கீழ் பித்துரைக்கப்பட்டு திதிற் வணக்கியல் தரு கலை முடிவுகள் தயரிகல்பட்டுள்ளன. பனி குர வணிக்ப் பிரிலில், துறைது 'பருத்தி கேன்வல் உற்பத்தி மற் பனி குர வணிக்ப் பிரிலில், துறைது	ப்பட்ட நிதிதின எக்சேஞ்ச்சின் ww ட்ட தணிக்கையாச பப்படாத தனியாச டது. மேலும் 31 ம செய்தனர். நிலைகள்) விதிக்க ின்படி (இந்த் ஏவ	ல முடிவுகளின் w.bseinda.com என miகன் தகுதியற்ற எ நிதிநிலை முடி சும்பர், 2023ல் மு சும்பர், 2023ல் மு 1 2015ன் விதி 3 ப ஸ்) 31 டிசம்பர், 1	விரிவான படிவத் கருத்தை வெளியீ வுகள் தணிக்கை வுத்த காலாண்டிர மற்றும் கம்பெனிச 2023ல் முடிந்த ச	தின் கருக்கமான ந்தில் காணலாம். மட்டுள்ளனர். குழுவால் மறுபர் நகான தணிக்கை கள் (இந்திய கண கலாண்டிற்கான	ா அறிக்கையாகும். ரிசீலனை செய்யப் செய்யப்படாத தா ரக்கியல் தரதிலைக தணிக்கை செய்ய	காலாண்டுக் பட்டு 31 ஜன னியான நிதிநி ஸ்) திருத்தப்ப ப்படாத தனிர
Mr. Prajoy. J (Advocatc) 61, Rangoon Street, Anna Salai,	6. ஒத்தீ 7. நடப்	டிகவன படி எந்தன்பொடு எந்த அறுகையும் துலையை தலையை வைக்கப்பட்ட விக்கு ஆன்டு இறுதில் ஒதுக்கிடு செய்யப்படும். பு எஸான்டு ஆள்டிற்கான ஒப்தே நோக்கிற்காக எங்கெல்லாம் தேன வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.	பபோ அங்கெல்ல	ாம் இதே கடந்த (காலாண்டு/ஆண்	ितंत्राजा प्रताली व		யான இடங்க மூ உத்தரவுப் ஒப்ப

Notes:

- 1. The above is an extract of the detailed format of the Unaudited financial results for the quarter and nine months ended December 31, 2023 filed with the Stock Exchanges under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended.
- 2. The full format of the aforesaid financial results are available on the website of the Company (www.fivestargroup.in), BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India (www.nseindia.com).
- 3. There is no impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies for the quarter and nine months ended December 31, 2023.
- The financial statements have been prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.

For and on behalf of the Board of Directors

Place: Chennai Date: February 01, 2024 Lakshmipathy Deenadayalan Chairman & Managing Director

BLACK ROSE INDUSTRIES LIMITED

Regd. Off.: 145/A, Mittal Tower, Nariman Point, Mumbai - 400 021 • Tel.: +91 22 4333 7200 • Fax: +91 22 2287 3022 E-mail: investor@blackrosechemicals.com • Website: www.blackrosechemicals.com • CIN: L17120MH1990PLC054828 EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 31 ST DECEMBER, 2023

			Standalone		Consolidated				
SI. No.	Particulars	Quarter Ended 31-12-2023	Nine Month Ended 31-12-2023	Quarter Ended 31-12-2022	Quarter Ended 31-12-2023	Nine Month Ended 31-12-2023	Quarter Ender 31-12-2022		
		(UNAUDITED)	(UNAUDITED)	(UNAUDITED)	(UNAUDITED)	(UNAUDITED)	(UNAUDITED)		
1	Total income from operations	5,928.24	19,827.79	7,929.70	9,361.66	26,509.25	9,749.62		
2	Net Profit/(Loss) for the period before Tax,								
	Exceptional and/or Extraordinary items	714.61	2,038.59	38.58	740.62	2,093.48	40.9		
3	Net Profit/(Loss) for the period before Tax								
	(after Exceptional and/or Extraordinary items)	714.61	2,038.59	38.58	740.62	2,093.48	40.9		
4	Net Profit/(Loss) for the period after Tax								
	(after Exceptional and/or Extraordinary items)	525.42	1,514.93	25.43	543.56	1,553.29	27.0		
5	Total Comprehensive Income for the period								
	[Comprising Profit/(Loss) for the period (after tax)								
	and Other Comprehensive Income (after tax)]	526.09	1,520.68	21.10	571.94	1,533.78	76.7		
6	Equity Share Capital	510.00	510.00	510.00	510.00	510.00	510.0		
7	Reserves (excluding Revaluation Reserve) as shown								
	in the Audited Balance Sheet of previous year								
8	Earning Per Share (of ₹ 1/- each)								
	(for continuing and discontinued operations)								
	Basic:	1.03	2.97	0.05	1.07	3.05	0.0		
	Diluted:	1.03	2.97	0.05	1.07	3.05	0.0		
Not	e: The above is an extract of the detailed Standalone a	nd Consolidated	l financial results	for the quarter a	nd nine months e	nded 31st Decer	mber, 2023 file		
with	BSE Limited under Regulation 33 of SEBI (Listing OI	ligations and D	isclosure Requir	ement) Regulatio	ons, 2015. The fi	Il format of the	Standalone an		
Cor	solidated financial results are available on the Stock Ex	change website	www.bseindia.c	om and on the Co	mpany's website	www.blackrose	chemicals.com		
				For an	d on behalf of th	e Board of Direc	tors		
Pla	ce: Mumbai			Ambar	ish Daga				
Dat	te: January 31, 2024								

Aditya Birla Capital Limited



BLACK ROSE

Regd. Office: Indian Rayon Compound, Veraval - 362 266, Gujarat | Tel: 91 2876 243257

CIN: L67120GJ2007PLC058890 | www.adityabirlacapital.com | abc.secretarial@adityabirlacapital.com

AN EXTRACT OF THE CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2023

			(₹ crore except	per share data)
Particulars	Quarter Ended	Nine Months Ended	Quarter Ended	Nine Months Ended
	31 st Dec, 2023 (Unaudited)	31 st Dec, 2023 (Unaudited)	31 st Dec, 2022 (Unaudited)	31* Dec, 2022 (Unaudited)
Total Revenue from Operations	8,800.06	23,565.58	6,938.14	19,390.69
Net Profit for the period Before Tax	1,049.77	2,970.22	3,499.00	4,803.08
Net Profit for the period After Tax (including Non-Controlling Interest)	760.30	2,150.78	3,285.10	4,188.29
Net Profit for the period After Tax attributable to the Owners of the Company	735.76	2,089.57	3,269.40	4,187.12
Total Comprehensive Income for the period attributable to Owners of Company [Comprising Profit for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	697.70	2,075.11	3,286.45	4,150.18
Paid-Up Equity Share Capital (Face Value of ₹ 10 each) Earnings per Share of ₹ 10 each (^ - not annualised)	2,599.56	2,599.56	2,416.97	2,416.97
(a) Basic - (₹)	2.83^	8.22^	13.53^	17.33^
(b) Diluted - (₹)	2.81^	8.16^	13.49^	17.30^

Notes:

- The Company during the quarter ended 30th June 2023, issued share capital through Qualified Institutional Placement 1. of 10,00,000,000 shares to Qualified Institutional Buyers and through Preferential Issuance of 7,57,11,688 shares to its Promoter and a member of Promoter Group entity, both aggregating to ₹3,000 crore. In accordance with Ind AS 32, the costs that are attributable directly to the above transaction, have been recognised in equity.
- Aditya Birla Health Insurance Co. Limited ("ABHI") has made a preferential allotment of 5,07,07,454 equity shares 2. of ₹10 each to Platinum Jasmine A 2018 Trust, acting through its trustee, Platinum Owl C 2018 RSC Limited, being a wholly owned subsidiary of Abu Dhabi Investment Authority (""ADIA""), on 21st October 2022.

W.e.f. 21st October 2022, ABHI ceased to be a subsidiary and has been accounted as a joint venture. This has resulted in fair value gain of ₹2,739.07 crore in FY23 representing difference between fair value of retained interest in ABHI and derecognition of net assets of ABHI in accordance with 'Ind AS 110 - Consolidated Financial Statements'.

As a result, financial results for the quarter and nine months ended 31st December 2023 are not comparable with the corresponding previous period/FY23

- The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company, 3. at their Meetings held on 1st February 2024.
- The standalone financial results are available at Company's website viz. www.adityabirlacapital.com and on the websites 4. of BSE (www.bseindia.com) and NSE (www.nseindia.com). Key Standalone financial information is as indicated below:

Particulars	Quarter Ended	Nine Months Ended	Quarter Ended	Nine Months Ended	
	31st Dec, 2023 (Unaudited)	31st Dec, 2023 (Unaudited)	31 st Dec, 2022 (Unaudited)	31⁵ Dec, 2022 (Unaudited)	
Revenue from Operations	48.33	191.90	7.95	108.75	
Profit for the period Before Tax	33.71	155.23	0.84	85.59	
Profit for the period After Tax	25.58	117.16	(0.85)	64.40	
Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	25.59	117.25	(0.77)	64.39	



Five-Star Business Finance Limited CIN: L65991TN1984PLC010844

Business Finance Limited Registered office: New No. 27, Old No. 4, Taylor's Road, Kilpauk, Chennai - 600 010

Unaudited Financial Results for the quarter and nine months ended December 31, 2023

	Amol								
		Quar	ter Ended	Nine Mon	ths Ended	Year Ended			
SI.	Particulars	December 31, 2023	December 31, 2022	December 31, 2023	December 31, 2022	March 31, 2023			
No.		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited			
1	Total Income from Operations	56,737.06	38,654.26	1,56,655.78	1,08,506.28	1,52,084.85			
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	28,990.50	20,151.91	80,274.89	58,049.56	80,473.49			
3	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary Items)	28,990.50	20,151.91	80,274.89	58,049.56	80,473.49			
4	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary Items)	21,675.71	15,100.22	59,985.52	43,461.26	60,349.61			
5	Total Comprehensive Income for the period [comprising profit /loss for the period (after tax) and other comprehensive income/ (loss) (after tax)]	21,615.09	15,072.27	59,818.73	43,166.40	60,128.60			
6	Paid-up equity share capital	2,922.25	2,913.66	2,922.25	2,913.66	2,913.66			
7	Reserves (excluding Revaluation Reserve)	4,92,699.19	4,13,608.02	4,92,699.19	4,13,608.02	4,31,039.81			
8	Net worth	4,95,621.44	4,16,521.68	4,95,621.44	4,16,521.68	4,33,953.47			
9	Outstanding Redeemable Preference Shares	Nil	Nil	Nil	Nil	Nil			
10	Debt Equity Ratio	1.17	0.76	1.17	0.76	0.98			
11	Earnings per Share of Rs.1 each - Basic - Diluted	Not annualised 7.42 7.37	Not annualised 5.18 5.15	Not annualised 20.57 20.38	Not annualised 14.92 14.76	Annualised 20.71 20.49			
12	Net Profit Margin (%) (Profit after tax for the period / Total Income)	38.03%	38.85%	38.06%	39.89%	39.47%			
13	Total Debt to Total Assets (Debt Securities and Borrowings (other than debt securities)/ Total Assets)	0.53	0.43	0.53	0.43	0.49			

Notes:

1. The above is an extract of the detailed format of the Unaudited financial results for the quarter and nine months ended December 31, 2023 filed with the Stock Exchanges under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended.

2. The full format of the aforesaid financial results are available on the website of the Company (www.fivestargroup.in), BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India (www.nseindia.com).

3. There is no impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies for the quarter and nine months ended December 31, 2023

4. The financial statements have been prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.

For and on behalf of the Board of Directors

Place: Chennai Date: February 01, 2024 Lakshmipathy Deenadayalan Chairman & Managing Director

TENDER CARE -

_	١d	۰,	0	rt	\sim	r	
~	` U	v	-		U		
			~		-	•	-

MANAGING DIRECTOR. BOI. MAIDEN VISIT TO ODISHA

Raineesh Karnatak, Managing Director and Chief Executive Officer of Bank of India made his maiden visit to the State of Odisha. During his visit to Bhubaneswar, as a part of CSR, MD & CEO in the presence of Achyuta Samanta, Member of Parliament, Lok Sabha and founder of KIIT Group of Institutions handed over an Ambulance to Kalinga Institute of Social Science, Bhubaneswar

CITY UNION BANK : PERFORMANCE RESULTS – QUARTER ENDED 31.12.2023

City Union Bank Limited announced yesterday its performance results for the 3rd Quarter ended for Financial Year 2023-24. Earlier, during the day, the Board of Directors of City Union Bank approved the working results.

Net Interest Income : The Bank earned Net Interest Income of Rs.516 cr for Q3 FY24 and Rs.1,577 Cr for 9M FY 24 as against

5. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results is available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.adityabirlacapital.com

> For and on behalf of the Board of Directors of Aditya Birla Capital Limited

> > Arun Kumar Adhikari Director DIN:00591057 Duly authorised by the Board of Directors at its Meeting held on 1st February 2024

Date : 1st February, 2024

Place : Mumbai

An Aditya Birla Group Company



To book your copy, sms reachbs to 57575 or email order@bsmail.in

Business Standard Insight Out

which adds huge support for providing emergency medical services to the needy ones. This initiative is yet another testimony to

the Bank's commitment to the welfare of the society. There he made a visit to Star House Bank of India at Jaydev Vihar where he addressed the staffs of NBG (National Banking Group), Odisha and Zonal Office,

Bhubaneswar and discussed in brief bout the business develop ment in State of Odisha and Bank as a whole. Top executives of the Bank from the State of Odisha. GM NBG Odisha Vikash Krishna, DGM NBG Odisha Rabindranath Sarkar, ZM Bhubaneswar Zone S Malaydas, ZM Baripada Zone Ramesh Chandra Das, ZM Keonihar Zone Himandri Sekhara Das, ZM Sambalpur Zone Srijitsankar Behera and DZMs of all four Zones of the State were present in this Meeting. There was a corporate customer Meet at NBG Odisha Board Room where he greeted and interacted with the top customers of the Bank from the State of Odisha. A Town Hall Meeting was organized at Swosti Premium., Bhubaneswar where he addressed nearly five hundred staffs of the Bank of India from different branches of Odisha.

TRANSMISSION CORPORATION OF ANDHRA PRADESH LIMITED VIDYUT SOUDHA::VIJAYAWADA ANDHRA PRADESH POWER DISCOMS **RANKS AMONG TOP 10 IN THE COUNTRY**

Going by enhanced operational performance and invaluable services to electricity consumers of the State by Andhra Pradesh Power utilities, the three DISCOMs of the State ranked in top 10 DISCOMs among 62 rated DISCOMs in the Country, according

to report on Consumer Service Ratings of DISCOMs launched by Union Ministry of Power for the performance of DISCOMs for FY 2022-23

The AP Central Power Distribution Company, AP Eastern Power Distribution Company and AP Southern Power Distribution Company have been recognized at national level by Union Ministry of Power based on the efforts, actions and achievements put by AP DISCOMs in the

area of operation and reliability, connection and other services, metering, billing and connection, fault rectification and grievance redressal

Disclosing the above, the Special Chief Secretary Energy, Shri K Vijayanand appreciated the Chairman and Managing Directors of DISCOMs Shri I Prudhvi Tej, Shri K Santosha Rao and engineers, staff of all the three DISCOMs for getting A-grade and making Andhra Pradesh stand in the front row in the area of DISCOMs in the country.

Rs.556 cr and Rs.1,649 cr respectively in Q3 FY 23 and 9M FY 23 During this quarter, there was one-off interest reversal around Rs.25 cr pertaining to non performing FITL accounts. If we factor this, our NII would have been better than the Q1 FY 24 & Q2 FY 24.



Non Interest Income : Non Interest Income of the Bank for Q3 FY 24 was at Rs. 193 cr as against Rs.224 cr for Q3 FY 23. Comparing to Q2 FY 24, the non interest income had grown by 6% and improved from Rs.182 cr. Operating Expenses : The operating expense is Rs.345 cr for Q3 FY24 as compared to Rs.283 crs in Q3 FY 23 and for 9M FY 24

the same was at Rs. 978 cr as against Rs. 863 cr for the corresponding period last year

Operating Profit: The Gross Profit was Rs. 364 cr and Rs. 1, 165 cr respectively for Q3 FY 24 and 9M FY 24 as against Rs. 497 cr and Rs.1,401 cr in the corresponding period last year.

Provisions & contingencies : The Bank has made a provision of Rs.294 cr as of 31.12.2023 as against Rs.515 cr towards NPA in the corresponding period last year. The recovery is more than the slippages, which had helped in reduced provision requirement.

Net Profit: The PAT was Rs.253 cr in Q3 FY 24 as against at Rs.218 cr in Q3 FY23 growing 16%. Improved recovery and reduced slippages had helped us to achieve the PAT growth despite the challenges faced. For 9M FY 24, the PAT stood at Rs. 761 cr compared to Rs. 719 cr in the same period last year.

Deposits: Total Deposits of the Bank had increased by 5% and increased to Rs.52,726 cr in Q3 FY 24 from Rs.49,997 cr in corresponding period last year. CASA portion stood at 29% to total deposits

Advances : Total Advances increased by 2% for Q3 FY 24 to Rs.44,017 cr from Rs.43,009 cr in Q3 FY 23. Credit Deposit ratio stood at 83%. The yield on Advances is at 9.62% for Q3 FY 24 compared to 9.16% in Q3 FY 23.

Asset Quality: The Gross NPA as on 31.12.2023 was reduced to 4.47% from 4.66% in Q2 FY 24. Net NPA has come down to Rs.941 Cr and NNPA% was decreased to 2.19% from 2.34% for the same period. The provision coverage ratio (PCR) as of 31.12.2023 is at 71% (including T/W) and 51% (excluding T/W).

TOLIC, BALASORE, CONDUCTS FIFTH HALF YEARLY REVIEW MEETING

The Fifth Half Yearly review Meeting of TOLIC. Balasore, held at the Celebrations Hall in Balasore city. Sudeep Dakua, Chairman of TOLIC, Balasore, inaugurated the programme by lighting the lamp. While addressing, the Office Heads and Official Language Officers of the member offices Shri Dakua, said that it is mandatory to follow the Official Language Policy and Rules in letter and spirit. Various activities should be organized under the aegis of TOLIC and awareness should be brought about the Implementation of the Official Language among people. Expressing his views, Sri Dakua said, Hindi is the Official Language of India and we all have to make united efforts to bring together the whole of India in One Language. Hindi is a very simple, easy and melodious language. We can understand it easily. Regional Languages play a significant role in business growth.



